

வங்கியின் பயன்பாட்டுக்கு மட்டும்

முதாராபா சேமிப்புக் கணக்கு - I
முதாராபா சேமிப்புக் கணக்கு - II
நடைமுறைக் கணக்கு - I
நடைமுறைக் கணக்கு - II
முதாராபா நிலையான வைப்பு
வகாலா நிலையான வைப்பு

திகதி
D D M M Y Y Y Y
CID

நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஎஸ்சி
(கம்பெனிப் பதிவு இல. PQ 27)

முகாமையாளர்
நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஎஸ்சி

..... கிளை

..... (பதிவு இல.) இன் பணிப்பாளர்கள் சபையினால் நிறைவேற்றப்பட்ட.....ஆந் திகதிய தீர்மானம் மற்றும் நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஎஸ்சி (வங்கி) இற்கு கையளிக்கப்பட்டுள்ள அதன் சான்றுப்படுத்தப்பட்ட பிரித்தெடுப்பின் நியதிகளின் படி.

கணக்கு வகை ☐ நடைமுறை ☐ சேமிப்பு ☐ முதாராபா நிலையான வைப்பு ☐ வகாலா நிலையான வைப்பு ☐ BFCA ☐ வேறு (குறித்துரைக்கவும்).....

நாணய வகை ☐ LKR ☐ USD ☐ EUR ☐ AUD ☐ GBP ☐ SGD ☐ JPY ☐ HKD ☐ வேறு (குறித்துரைக்கவும்).....

எதிர்பார்க்கப்பட்ட கொடுக்கல்வாங்கல்களின் வகை ☐ பணம் ☐ காசோலை ☐ நிதிப் பரிமாற்றம் ☐ வேறு

01. முதாராபா சேமிப்புக் கணக்கு - I	கணக்கின் நோக்கம்	*மாதாந்த ஈடுபாட்டுடனான கணக்குக்கு பிரிவு 07 இனைப்	
	கணக்கினூடாக வழிப்படுத்தப்படும் நிதி முலங்கள்	☐ விற்பனைகள் மற்றும் வியாபார மொத்த விற்பனை வரவு ☐ ஏற்றுமதி வரும்புகள் ☐ முற்பண கொடுப்பனவுகள் ☐ இலாபம் / வருமானம்	☐ ஒப்பந்த வரும்புகள் ☐ உறுப்பாண்மைப் பங்களிப்பு ☐ முதலீட்டு வரும்புகள் ☐ ஆதனம் / சொத்துக்களின் விற்பனை
	எதிர்பார்க்கப்பட்ட தொகைகள் (ஒரு மாதத்திற்கு இலங்கை ரூபாவில் கணக்குக்கு வைக்கப்படும் வைப்புக்களின் எதிர்பார்க்கப்பட்ட வழமையான சராசரிப் பெறுமதி)	☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 10.0 மில்லியனுக்குக் குறைவு ☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 10.0 மில்லியனிலிருந்து 20.0 மில்லியன் வரை ☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 20.0 மில்லியனிலிருந்து 100.0 மில்லியன் வரை * வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு, பெறுமதியைக் கண்டறிய நிலவுகின்ற செலாவணி வீதத்தைப் பயன்படுத்தவும்	☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 100.0 மில்லியனிலிருந்து 250.0 மில்லியன் வரை ☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 250.0 மில்லியனுக்கு மேல்
	வங்கிக்கூற்று	பின்வரும் ஒவ்வொன்றினதும் இறுதியில் கணக்கு பற்றிய வங்கிக்கூற்று ☐ வாரம் ☐ மாதம் ☐ வேறு..... இலத்திரனியல் வங்கிக்கூற்று..... (குறிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி) இற்கு மின்னஞ்சலில் அனுப்பப்படுதல் வேண்டும்.	
இலாப பகிர்வு விகிதம்		NDB : % வாடிக்கையாளர் : % (ஷ்கீம் பயன்பாட்டிற்கு மட்டும்)	

02. முதாராபா சேமிப்புக் கணக்கு - II	கணக்கின் நோக்கம்	*மாதாந்த ஈடுபாட்டுடனான கணக்குக்கு பிரிவு 07 இனைப்	
	கணக்கினூடாக வழிப்படுத்தப்படும் நிதி முலங்கள்	☐ விற்பனைகள் மற்றும் வியாபார மொத்த விற்பனை வரவு ☐ ஏற்றுமதி வரும்புகள் ☐ முற்பண கொடுப்பனவுகள் ☐ இலாபம் / வருமானம்	☐ ஒப்பந்த வரும்புகள் ☐ உறுப்பாண்மைப் பங்களிப்பு ☐ முதலீட்டு வரும்புகள் ☐ ஆதனம் / சொத்துக்களின் விற்பனை
	எதிர்பார்க்கப்பட்ட தொகைகள் (ஒரு மாதத்திற்கு இலங்கை ரூபாவில் கணக்குக்கு வைக்கப்படும் வைப்புக்களின் எதிர்பார்க்கப்பட்ட வழமையான சராசரிப் பெறுமதி)	☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 10.0 மில்லியனுக்குக் குறைவு ☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 10.0 மில்லியனிலிருந்து 20.0 மில்லியன் வரை ☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 20.0 மில்லியனிலிருந்து 100.0 மில்லியன் வரை * வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு, பெறுமதியைக் கண்டறிய நிலவுகின்ற செலாவணி வீதத்தைப் பயன்படுத்தவும்	☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 100.0 மில்லியனிலிருந்து 250.0 மில்லியன் வரை ☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 250.0 மில்லியனுக்கு மேல்
	வங்கிக்கூற்று	பின்வரும் ஒவ்வொன்றினதும் இறுதியில் கணக்கு பற்றிய வங்கிக்கூற்று ☐ வாரம் ☐ மாதம் ☐ வேறு..... இலத்திரனியல் வங்கிக்கூற்று..... (குறிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி) இற்கு மின்னஞ்சலில் அனுப்பப்படுதல் வேண்டும்.	
இலாப பகிர்வு விகிதம்		NDB : % வாடிக்கையாளர் : % (ஷ்கீம் பயன்பாட்டிற்கு மட்டும்)	

03. நடைமுறைக் கணக்கு - I	கணக்கின் நோக்கம்		
	கணக்கினூடாக வழிப்படுத்தப்படும் நிதி முலங்கள்	☐ விற்பனைகள் மற்றும் வியாபார மொத்த விற்பனை வரவு ☐ ஏற்றுமதி வரும்புகள் ☐ முற்பண கொடுப்பனவுகள் ☐ இலாபம் / வருமானம்	☐ ஒப்பந்த வரும்புகள் ☐ உறுப்பாண்மைப் பங்களிப்பு ☐ முதலீட்டு வரும்புகள் ☐ ஆதனம் / சொத்துக்களின் விற்பனை
	எதிர்பார்க்கப்பட்ட தொகைகள் (ஒரு மாதத்திற்கு இலங்கை ரூபாவில் கணக்குக்கு வைக்கப்படும் வைப்புக்களின் எதிர்பார்க்கப்பட்ட வழமையான சராசரிப் பெறுமதி)	☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 10.0 மில்லியனுக்குக் குறைவு ☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 10.0 மில்லியனிலிருந்து 20.0 மில்லியன் வரை ☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 20.0 மில்லியனிலிருந்து 100.0 மில்லியன் வரை * வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு, பெறுமதியைக் கண்டறிய நிலவுகின்ற செலாவணி வீதத்தைப் பயன்படுத்தவும்	☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 100.0 மில்லியனிலிருந்து 250.0 மில்லியன் வரை ☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 250.0 மில்லியனுக்கு மேல்
	வங்கிக்கூற்று	பின்வரும் ஒவ்வொன்றினதும் இறுதியில் கணக்கு பற்றிய வங்கிக்கூற்று ☐ வாரம் ☐ மாதம் ☐ வேறு..... இலத்திரனியல் வங்கிக்கூற்று..... (குறிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி) இற்கு மின்னஞ்சலில் அனுப்பப்படுதல் வேண்டும்.	
காசோலைப் புத்தகம் - குறிப்பிடப்பட்டவாறு காசோலைப் புத்தகமொன்றை வழங்கி செலவை கணக்குக்கு பற்று வைக்கவும்		☐ 10 இதழ்கள் ☐ 25 இதழ்கள் ☐ 50 இதழ்கள்	

03. நடைமுறைக் கணக்கு- II

கணக்கின் நோக்கம்			
கணக்கினூடாக வழிப்படுத்தப்படும் நிதி மூலங்கள்	☐ விற்பனைகள் மற்றும் வியாபார மொத்த விற்பனை வரவு ☐ ஏற்றுமதி வரும்படிகள் ☐ முற்பண கொடுப்பனவுகள் ☐ இலாபம் / வருமானம்	☐ ஒப்பந்த வரும்படிகள் ☐ உறுப்பாண்மைப் பங்களிப்பு ☐ முதலீட்டு வரும்படிகள் ☐ ஆதனம் / சொத்துக்களின் விற்பனை	☐ தரகுப்பண வருமானம் ☐ நன்கொடைகள் / தருமங்கள் (உள்நாட்டு / வெளிநாட்டு) ☐ வேறு (குறித்துரைக்கவும்)
எதிர்பார்க்கப்பட்ட தொகைகள் (ஒரு மாதத்திற்கு இலங்கை ரூபாவில் கணக்குக்கு வைக்கப்படும் வைப்புக்களின் எதிர்பார்க்கப்பட்ட வழமையான சராசரிப் பெறுமதி)		☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 10.0 மில்லியனுக்குக் குறைவு ☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 10.0 மில்லியனிலிருந்து 20.0 மில்லியன் வரை ☐ ஒரு மாதத்திற்கு இ.ரூ 20.0 மில்லியனிலிருந்து 100.0 மில்லியன் வரை * வெளிநாட்டு நாணயக் கணக்குகளுக்கு, பெறுமதியைக் கண்டறிய நிலவுகின்ற செலாவணி வீதத்தைப் பயன்படுத்தவும்	
வங்கிக்கூற்று	மின்வரும் ஒவ்வொன்றினதும் இறுதியில் கணக்கு பற்றிய வங்கிக்கூற்று ☐ வாரம் ☐ மாதம் ☐ வேறு..... இலத்திரனியல் வங்கிக்கூற்று..... (குறிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரி) இற்கு மின்னஞ்சலில் அனுப்பப்படுதல் வேண்டும்.		
காசோலைப் புத்தகம் - குறிப்பிடப்பட்டவாறு காசோலைப் புத்தகமொன்றை வழங்கி சொலவை கணக்குக்கு பற்று வைக்கவும்		☐ 10 இதழ்கள்	☐ 25 இதழ்கள் ☐ 50 இதழ்கள்

05. முதாராபா நிலையான

வைப்பு தொகை	(எண்களில்)	(சொற்களில்)	
..... கணக்கில் இருந்து பணம் பிடித்து நிலையான வைப்பு செய்யவும் ☐ 1 மாதம் ☐ 3 மாதங்கள் ☐ 6 மாதங்கள் ☐ 12 மாதங்கள் ☐ வேறு.....			
தயவுசெய்து வைப்பை புதுப்பிக்கவும் ☐ ஆம் ☐ இல்லை			
தயவுசெய்து கணக்கு எண்ணிற்கு மாதந்தோறும் லாபத்தை NDB வங்கியில் நகல் செய்யவும்			
தயவுசெய்து கணக்கு எண்ணிற்கு முடிவில் மூலதனத்தை NDB வங்கியில் நகல் செய்யவும்			
கணக்கின் நோக்கம்		இலாப பகிர்வு விகிதம் NDB : % வாடிக்கையாளர் : % (வங்கிின் பயன்பாட்டிற்கு மட்டும்)	
கணக்கினூடாக வழிப்படுத்தப்படும் நிதி மூலங்கள்	☐ விற்பனைகள் மற்றும் வியாபார மொத்த விற்பனை வரவு ☐ ஏற்றுமதி வரும்படிகள் ☐ முற்பண கொடுப்பனவுகள் ☐ இலாபம் / வருமானம்	☐ ஒப்பந்த வரும்படிகள் ☐ உறுப்பாண்மைப் பங்களிப்பு ☐ முதலீட்டு வரும்படிகள் ☐ ஆதனம் / சொத்துக்களின் விற்பனை	☐ தரகுப்பண வருமானம் ☐ நன்கொடைகள் / தருமங்கள் (உள்நாட்டு / வெளிநாட்டு) ☐ வேறு (குறித்துரைக்கவும்)

06. வகாலா நிலையான வைப்பு

வைப்பு தொகை	(எண்களில்)	(சொற்களில்)	
..... கணக்கில் இருந்து பணம் பிடித்து நிலையான வைப்பு செய்யவும் ☐ 1 மாதம் ☐ 3 மாதங்கள் ☐ 6 மாதங்கள் ☐ 12 மாதங்கள் ☐ வேறு.....			
தற்போதைய எதிர்பார்க்கப்படும் லாப விகிதத்தில் வைப்பை புதுப்பிக்கவும் ☐ ஆம் ☐ இல்லை			
தயவுசெய்து கணக்கு எண்ணிற்கு லாபத்தை முடிவில் / மாதந்தோறும் NDB வங்கியில் நகல் செய்யவும்			
தயவுசெய்து கணக்கு எண்ணிற்கு லாபம் மற்றும் மூலதனத்தை முடிவில் NDB வங்கியில் நகல் செய்யவும்			
கணக்கின் நோக்கம்		எதிர்பார்க்கப்படும் லாப விகிதம்:..... முகவர் கட்டண தொகை: (வங்கிின் பயன்பாட்டிற்கு மட்டும்)	
கணக்கினூடாக வழிப்படுத்தப்படும் நிதி மூலங்கள்	☐ விற்பனைகள் மற்றும் வியாபார மொத்த விற்பனை வரவு ☐ ஏற்றுமதி வரும்படிகள் ☐ முற்பண கொடுப்பனவுகள் ☐ இலாபம் / வருமானம்	☐ ஒப்பந்த வரும்படிகள் ☐ உறுப்பாண்மைப் பங்களிப்பு ☐ முதலீட்டு வரும்படிகள் ☐ ஆதனம் / சொத்துக்களின் விற்பனை	☐ தரகுப்பண வருமானம் ☐ நன்கொடைகள் / தருமங்கள் (உள்நாட்டு / வெளிநாட்டு) ☐ வேறு (குறித்துரைக்கவும்)

07. மாதாந்த சேமிப்பு வாக்குறுதித் தொகை (பொருத்தமற்றதை நீக்கிவிடவும்)

..... கணக்குக்கான வாக்குறுதித் தொகை	இ.ரூ.
-------------------------------------	-------

08. அறிமுகப்படுத்துநர் பற்றிய விபரங்கள் (நடைமுறைக் கணக்குகளுக்கு ஏற்புடையதாகும்)

பெயர்	
CID / கணக்கு இல. / தே.அ.அ. இல.	
வதிவிட முகவரி	
தொடர்பு விபரங்கள்	
மறுபக்கத்தில் பெயரிடப்பட்ட திறத்தவரை / திறத்தவர்களைஆண்டுக்காக நான் அறிவேன் எனவும் நஷனல் டிவலப்மென்ட் பாங்க் பிஎல்சி இல் நடைமுறைக் கணக்கொன்றைத் திறந்து தொழிற்படுத்துவதற்கு பொருத்தமானவர் / பொருத்தமானவர்கள் எனவும் இத்தால் நான் உறுதிப்படுத்துகின்றேன்.	
..... DDMMYYYY அறிமுகப்படுத்தநரின் கையொப்பம் திகதி	

09. தொழிற்பாட்டு அறிவுறுத்தல்கள்

நஷனல் டிவலப்மென்ட் பாங்க் லிமிடெட் உடனான எமது கணக்குத் தொடர்பு நாம் வாசித்து, விளங்கிக்கொண்டு எமக்கு விளங்கப்படுத்தப்பட்டு அவற்றினால் பிணிக்கப்படுவதற்கு நாம் உடன்பட்டுள்ள நியதிநிபந்தனைகளுக்கு அமைந்ததாகும் என இத்தால் நான் / நாம் உறுதிப்படுத்தி ஒப்புக்கொள்கின்றேன் / ஒப்புக்கொள்கின்றோம். உருவகத்தின் உரிமையாளர் / பங்காளிகள் / பயனுகரி சொந்தக்காரர்கள் மற்றும் என்னால் / எம்மால் வங்கிக்கு வழங்கப்பட்ட வேறு எவையேனும் தகவல்களிலான ஏதேனும் மாற்றம் பற்றி எழுத்தில் உடனடியாக NDB வங்கிக்கு அறிவிப்பதற்கு நான் / நாம் பொறுப்பேற்கின்றேன் / பொறுப்பேற்கின்றோம் என்பதுடன் வங்கியினால் காலத்துக்குக்காலம் தேவைப்படுத்தப்படுகின்றவாறான எவையேனும் மேலதிக தகவல்களை அல்லது ஆவணங்களை வழங்குவதற்கும் உடன்படுகின்றேன் / உடன்படுகின்றோம்.

☐ “நான் / நாங்கள் முவக்கில் / ரப்பில் மால் என வகாலா / முதாரபா முதன்மை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் வங்கியில் முதலீடு செய்ய முன்வைக்கிறோம்.”

☐ “நான் / நாங்கள் கர்த ஹசன் கொள்கைகளின் அடிப்படையில் தற்போதைய கணக்கை திறக்க வங்கியிடம் கோருகிறோம்.”

தனி உரிமையாளர் / பங்காளர் / அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பமிடுநர் பெயர்

பங்காளர் / அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பமிடுநர் பெயர்

பங்காளர் / அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பமிடுநர் பெயர்

பங்காளர் / அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பமிடுநர் பெயர்

பங்காளர் / அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பமிடுநர் பெயர்

பங்காளர் / அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பமிடுநர் பெயர்

*இரப்பர் முத்திரைப் பொறிப்பு அவசியமாகும் / அதிகாரமளிக்கப்பட்ட கையொப்பமிடுநர்கள் உருவகத்தினால் நியமிக்கப்பட்டவாறாகவிருத்தல் வேண்டும்.

வங்கியின் பயன்பாட்டிற்கு மட்டும

☐ “நான் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக, வக்கீல் / முதலீட்டாளராக செயல்படுகிறேன். மேலே கூறப்பட்ட சலுகையை, முதன்மை வக்காலா / முதலீட்டுக் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின்படி ஏற்கிறேன்.”

☐ “நான் வங்கியின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியாக, கர்த ஹசன் கொள்கைகளின்படி மேலே உள்ள கோரிக்கையை ஏற்கிறேன்.”

கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது:

கையொப்பம் சாட்சிப்படுத்தப்பட்டது:

முழுமையான கையொப்பம்: EPF இல:

முழுமையான கையொப்பம்: EPF இல:

தரவுகள் பரீட்சிக்கப்பட்டு/சரிபார்க்கப்பட்டு மற்றும் கணக்கு திறக்கப்பட்டது யாரால் (EPF, பெயர், கையொப்பம்)

தரவுகள் பரீட்சிக்கப்பட்டு / சரிபார்க்கப்பட்டு மற்றும் கணக்கு அதிகாரமளிக்கப்பட்டது யாரால் (EPF, பெயர், கையொப்பம்)

மேம்படுத்துநரின் குறியீடு

மேம்படுத்துநரின் கையொப்பம்

திசுதி